



புதுச்சேரி மாநில அரசிதழ்

La Gazette de L'État de Poudouchéry The Gazette of Puducherry

அதிகாரம் பெற்ற வெளியீடு

Publiée par Autorité

Published by Authority

எண்	புதுச்சேரி	செவ்வாய்க்கிழமை	2022 லு	சூலை மீ	26 உ
No.	30 Poudouchéry	Mardi	26	Juillet	2022 (4 Sravana 1944)
No.	Puducherry	Tuesday	26th	July	2022

பொருளடக்கம்

SOMMAIRES

CONTENTS

	பக்கம்		Page		Page
தொழில் நீதிமன்றத் தீர்ப்புகள்..	556	Sentence arbitral du travail de tribunal.	.. 556	Award of the Labour Court	.. 556
அரசு அறிவிக்கைகள்	.. 558	Notifications du Gouvernement	.. 558	Government Notifications	.. 558
ஒப்ப அறிவிப்பு	.. 569	Avis d' appel d' offres	.. 569	Tender Notice	. 569
ஆபத்தான நிறுவனங்கள்	.. 569	Etablissements dangereux	.. 569	Dangerous Establishments	.. 569
சாற்றறிக்கைகள்	.. 572	Annonces	.. 572	Announcements	.. 572

GOVERNMENT OF PUDUCHERRY
DIRECTORATE OF STATIONERY AND PRINTING

Puducherry, the 22nd July 2022.

NOTICE INVITING E-TENDERS
FOR ANNUAL CONTRACT TOWARDS SALE/
DISPOSAL OF WASTE PAPERS/BOARD CUTTINGS

“e-Tenders” are invited on behalf of the President of India by the Director of Stationery and Printing, Puducherry, for annual contract towards sale/disposal of waste papers/board cuttings in the Government Central Press, Puducherry. Tenderers should submit

their tenders (bids) online at the Government website “<http://pudutenders.gov.in>”. The tender details, terms and conditions and schedule of important dates are also uploaded in the Government websites “<http://www.py.gov.in> and <http://styandptg.py.gov.in>” for reference purpose. The tenders will be processed online only and hence, hardcopy submission will not be accepted. The last date for submission of earnest money deposit at the Department and online Technical and Financial tenders (bids) is 11-08-2022 at 05.00 p.m.

N. TAMILSELVAN,
Director.

பாகூர் கொம்ப்யூன் பஞ்சாயத்து

ஆபத்தான நிறுவனங்கள்

அறிவிப்பு

கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் பாகூர் கொம்ப்யூன் பஞ்சாயத்து எல்லைக்குள் பின்வரும் தொழில் நிறுவனங்களை அமைத்துக்கொள்ள இக்கொம்ப்யூன் பஞ்சாயத்தின் அனுமதி வேண்டுகிறார்கள்.

வரிசை எண்	விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி	நிறுவனம் அமைய உள்ள இடத்தின் முகவரி	உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத் தயாரிப்பு/ செய்முறை	தேவையான மின் திறன்	ஆட்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	திருமதி T. மகேஸ்வரி (உரிமையாளர்), எண் 12, பச்சைவாழியம்மன் கோயில் வீதி, கன்னியக்கோயில், பாகூர் கொம்ப்யூன், புதுச்சேரி.	M/s. ஸ்ரீ வலம்புரி ரேடியேட்டர்ஸ், மறு அளவை எண் 42/1, பாகூர் மெயின் ரோடு, கன்னியக்கோயில், மணப்பட்டு வருவாய் கிராமம், பாகூர் கொம்ப்யூன், புதுச்சேரி.	மின் விநியோகம் செய்யும் மின்மாற்றிகளுக்கான ரேடியேட்டர்ஸ் தயாரித்தல்.	120 குதிரைத் திறன்.	27
2	திருமதி M. விஜயா (உரிமையாளர்), எண் 16, மாரியம்மன் கோயில் தெரு, மணப்பட்டு, பாகூர் கொம்ப்யூன், புதுச்சேரி.	M/s. லோட்டஸ் செக்கெண்டென்சென் உற்பத்தியாளர்கள் குழு, புதுத்தெரு, மணப்பட்டு அஞ்சல், பாகூர் கொம்ப்யூன், புதுச்சேரி.	மர செக்கு மூலம் எண்ணெய் பிழிதல்.	3.00 குதிரைத் திறன்.	03
3	திருமதி சே. சுகுணா (செயலாளர்), எண் 4, மணப்பட்டு மெயின் ரோடு, மணப்பட்டு, பாகூர் கொம்ப்யூன், புதுச்சேரி.	M/s. ஈஸ்வரன் எடிபுல் ஆயில் பரொடியூசர் குரூப், எண் 07, மணப்பட்டு மெயின் ரோடு, மணப்பட்டு, பாகூர் கொம்ப்யூன், புதுச்சேரி.	மர செக்கு மூலம் எண்ணெய் பிழிதல்.	3.00 குதிரைத் திறன்.	03
4	திரு. S. பெரியசாமி (உரிமையாளர்), எண் 18, மாரியம்மன் கோயில் தெரு, கொரவள்ளிமேடு, பாகூர் கொம்ப்யூன், புதுச்சேரி.	M/s. ஆதிலட்சுமி இன்ஜினியரிங் ஒர்க்ஸ், பரிக்கல்பட்டு ரோடு, பால முருகன் நகர், பாகூர் வருவாய் கிராமம், பாகூர், புதுச்சேரி.	இன்ஜினியரிங் ஒர்க்ஸ்.	3.00 குதிரைத் திறன்.	03